2022 ஏப்ரல் 29]

மாண்புமிகு திருமதி என். கயல்விழி செல்வராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுகுறித்து மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்களுடன் கலந்து பேசி, கண்டிப்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்—விடைகள் நேரம் முடிவுற்றது.

[**குறிப்பு:** ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடம்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

முற்பகல் 11—10

2. தகவல் கோரல்

(அ) திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, தட்டரணை கிராமம், விசாரணைக் கைதி இறந்தது

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த, (குறுக்கீடு) மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

திரு. எடப்பாடி K. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவண்ணாமலை மாவட்டத்தில், விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்தது குறித்து அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள தட்டரணை கிராமத்தில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் 26—4—2022 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 27—4—2022 அன்று காலை வலிப்பு நோய் வந்ததாகவும், மாலை இறந்து விட்டதாகவும் அவருடைய குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன் அவரது மகன் தினகரன் தனது தந்தையின் இரு சக்கர வாகனத்தைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், மேலும், கலால் துறை காவலர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். பிறகு பணம் தர முடியவில்லையென்று கூறியவுடன் சாராய விற்பனை வழக்கில் விசாரிக்க திருவண்ணாமலை கலால் காவல்

[திரு. எடப்பாடி K. பழனிசாமி] [2022 ஏப்ரல் 29

நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் அவரது மகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்ததற்குக் காவல் துறையினர் தாக்கியதே காரணம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்யச் சென்றபோது, அங்கிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும், இறந்தவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இவரது மர்ம மரணத்தை அதிகாரிகளை நியமித்து நியாயமான முறையில் விசாரணை நடத்த அரசு உறுதியளித்தால்தான் உடலை வாங்குவோம் என்று குடும்பத்தினர் இப்போது அந்த உடலை வாங்காமல் போராடி வருகின்றனர். காவல் துறையினரும் அடிக்கடி அப்பகுதி மக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், அக்கிராம மக்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மர்மமான முறையில் இறந்த மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள திரு. தங்கமணியின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளித்திட வேண்டுமென்றும், இவ்வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்திட உடனடியாக CBI வசம் ஒப்படைக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

***மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாகத் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த 26–4–2022 அன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து, நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7–40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்

LEGISLATURE TRUTH ALONE TRIUMPHS

செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8–40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

(ஆ) மண்பாண்டத் தொழிலாளர்கள், செங்கல் சூளை நடத்துபவர்கள் மண் எடுப்பதில் பிரச்சினை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அவசரப் பொது,* (குறுக்கீடு) *இல்லை, அதை இன்னொரு நாள் எடுத்துக்கொள்கிறேன். இல்லை. நீங்கள் உட்காருங்கள்.* (குறுக்கீடு) *அதை நான் அவையில் வைத்தே சொல்லிவிட்டேன்.* (குறுக்கீடு) *இல்லை, அவையில் வைத்தே சொல்லிவிட்டேன். இதுசம்பந்தமாக மாண்புமிகு உறுப்பினர் திரு.தளவாய் சுந்தரம் அவர்களும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் உட்காருங்கள். அடுத்த வாரம் எடுத்துக்கொள்கிறேன்.* (குறுக்கீடு)

திரு. பால் மனோஜ் பாண்டியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மண்பாண்டத் தொழிலாளர்கள், . . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *உங்களுக்குத் தெளிவான பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.* (குறுக்கீடு) *நீங்கள் பேசுவது அவைக் குறிப்பில் ஏறாது. மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள்.* (குறுக்கீடு) *நீங்கள் உட்காருங்கள். அதைத்தான் எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. துரைமுருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மண்பாண்டத் தொழிலாளர்கள், செங்கல் சூளைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் மண் தேவை என்பதை உணர்ந்து தேர்தல் காலத்திலேயே எங்கள் தலைவர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அளிப்போம் என்று சொன்னார்கள். நீங்கள் அந்தச் சட்டப் பிரிவு 44–ல் ஒரு* amendment *போட்டுவிட்டு,*